



Praise The Lord

# தூய தோமையார் பங்கு தூத்தூர்

## நற்செய்தி ஒளி

புனித மத்தேயு நற்செய்தி வினா விடை

மதிப்பெண்கள் - 100

எழுதி கோடுக்க வேண்டிய கடைசி தியதி ஜீன் 22 - 2021

அ) கீழே தரப்பட்டுள்ள இறைவசனம் யார் யாரிடம் கூறியது என்பதை எழுதுக:- ம.பெ. 1 X 15 = 15

**எடுத்து காட்டு**

<sup>5</sup>அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, 'நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத்தெரியும்.<sup>6</sup> அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.<sup>7</sup> நீங்கள் விரைந்து சென்று, 'இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்' எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர்களிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்' என்றார். (புனித மத்தேயு 28:7)

**கேள்வி :** இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் **விடை :** வானதூதர் அப்பெண்களிடம்

1. கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை **விடை :**
2. நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். **விடை :**
3. மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன **விடை :**
4. உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்? **விடை :**
5. ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா **விடை :**
6. மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும் **விடை :**
7. நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? **விடை :**
8. அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் **விடை :**
9. அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான். **விடை :**
10. நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! **விடை :**

11. என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள். **விடை:**
12. நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும் **விடை:**
13. நீ கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவைபற்றியே எண்ணுகிறாய் **விடை:**
14. நான் வந்து அவனைக்குணமாக்குவேன் **விடை:**
15. நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் **விடை:**

**ஆ) தரப்பட்டுள்ள வசனத்தின் அடுத்த வசனத்தை கண்டுபிடித்து எழுதுக ?**

**ம.பெ.1X15= 15**

**( பதில் எழுதும் போது அதிகாரம் மற்றும் இரண்டு வசனதின் எண்களும் எழுதவேண்டும் )**

**எடுத்து காட்டு**

**கேள்வி :** <sup>19</sup>எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக்கொடுங்கள்.

**விடை:** <sup>20</sup>நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ' என்று கூறினார். **(யூத மத்தேயு 28:19-20)**

1. இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள் ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர்.
2. எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன் தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள் பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும்.
3. வானதூதர் அனைவரும் புடைசூழமானிடமகன் மாட்சியுடன் வரும் போது தம்மாட்சியிக்கு அரியணையில் வீற்றிருப்பார்.
4. பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.
5. என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டித்தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது.
6. இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.
7. உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.
8. கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளிபெற்றிருக்கும்.
9. மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்.
10. மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம், இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும் திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.
11. தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
12. இயேசு இதைக் கேட்டவுடன் நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.
13. மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன்

14. ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப்பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல்ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்
15. மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள்மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.

இ) கேட்கப்பட்டுள்ள கேள்விகளையும் கீழே தரப்பட்டுள்ள விடைகளையும் நன்றாக வாசித்து புரிந்துகொண்டு கேள்விக்கு பொருத்தமான விடையை தரப்பட்டுள்ள விடையிலிருந்து கண்டு பிடித்து எழுதுக:- ம.பெ. 1X10=10

### எடுத்து காட்டு

கேள்வி : மத்தேயு 2 –ம் அதிகாரம் 6 –ம் வசனம்

விடை: மீக்கா –5 ம் அதிகாரம் 2 –ம் வசனம்

ஏனெனில் யூதா நாட்டுப் பெதலகேமே யூதாவின் ஆட்சிமையங்களில் நீ சிறியதே இல்லைஏனெனில் என் மக்களாகிய இஸ்ரவேலை ஆயரென ஆள்பவர்ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று

இறைவாக்கினர் எழுதியுள்ளார் என்றார்கள். (மத்தேயு 2 : 6 ) மீக்கா 5:2

1. கேள்வி : மத்தேயு 8 –ம் அதிகாரம் 8 –ம் வசனம்
2. கேள்வி : மத்தேயு 1 –ம் அதிகாரம் 22 முதல் 23 வரையுள்ள வசனங்கள்
3. கேள்வி : மத்தேயு 6 –ம் அதிகாரம் 9 முதல் 13 வரையுள்ள வசனங்கள்
4. கேள்வி : மத்தேயு 8 –ம் அதிகாரம் 17 –ம் வசனம்
5. கேள்வி : மத்தேயு 12 –ம் அதிகாரம் 17 முதல் 21 வரையுள்ள வசனங்கள்
6. கேள்வி : மத்தேயு 13 –ம் அதிகாரம் 14 முதல் 15 வரையுள்ள வசனங்கள்
7. கேள்வி : மத்தேயு 21 –ம் அதிகாரம் 9 –ம் வசனம்
8. கேள்வி : மத்தேயு 4 –ம் அதிகாரம் 16 –ம் வசனம்
9. கேள்வி : மத்தேயு 26 –ம் அதிகாரம் 31 –ம் வசனம்
10. கேள்வி : மத்தேயு 21 –ம் அதிகாரம் 42 –ம் வசனம்

### விடைகள் :

1. திருப்பாடல்கள் 118 –ம் அதிகாரம் 22 முதல் 23 வரையுள்ள வசனங்கள்
2. திருப்பலியில் கடவுளை புகழ்ந்து பாடும் வசனம்
3. எசாயா 7 –ம் அதிகாரம் 14 –ம் வசனம்
4. செக்கரியா 13 –ம் அதிகாரம் 7 –ம் வசனம்
5. பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே ஜெபம்
6. எசாயா 42 –ம் அதிகாரம் 1 முதல் 4 வரையுள்ள வசனங்கள்
7. திருப்பலியில் நற்கருணை பெற்றுக்கொள்ளும் முன் நாம் கடவுளிடம் மன்றாடும் மன்றாட்டு
8. எசாயா 6 –ம் அதிகாரம் 9 முதல் 10 வரையுள்ள வசனங்கள்
9. எசாயா 9 –ம் அதிகாரம் 2 –ம் வசனம்
10. எசாயா 53 –ம் அதிகாரம் 4 –ம் வசனம்

ஈ) கீழே தரப்பட்டுள்ள வார்த்தையை சொன்னது யார் என்பதை கண்டுபிடித்து எழுதுக ? ம.பெ. 1X10=10

### எடுத்துக்காட்டு

கேள்வி : ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்

விடை: தொழுநோயாளர்

<sup>2</sup>அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து ஐயாநீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்றார். (புனித மத்தேயு 8 : 2)

1. மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' விடை:
2. இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை விடை:
3. நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்' விடை:
4. நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்கமாட்டேன்' விடை:
5. இவர் உண்மையாகவே இறைமகன் ' விடை:
6. ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் ' விடை:
7. ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்தருளும்' விடை:
8. பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்' விடை:
9. போதகரே, நீர் எங்கேசென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன். விடை:
10. உண்மையாகவே நீர் இறைமகன். விடை:

உ) கீழே தரப்பட்டுள்ள இறைவார்த்தையின் அதிகாரம் மற்றும் வசனத்தின் எண் எழுது?

ம.பெ. 1X40=40

### எடுத்துக்காட்டு

கேள்வி : <sup>12</sup>ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவேஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை

செய்வதே முறை ' என்றார். விடை: (புனித மத்தேயு 12:12)

1. இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர்என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
2. பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும்என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும்திருச்சட்டமும் கூறுவது இதுவே.
3. விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர்வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.
4. உடனே இயேசு அவர்களிடம் பேசினார்.துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் என்றார்
5. நான் உங்களுக்குச் சொல்கிறேன் உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம்வேண்டுகங்கள்.
6. என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும்வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்
7. மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம்வானதாதர்களுடன் வரப்போகிறார் அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.

8. என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்.என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச்செய்கிறார்.
9. நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீதுதம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்
10. நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமைசெய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
11. நல்லவர் நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றைவெளிக் கொணர்வர். தீயவரோ தீய கருவூலத்திலிருந்து தீயவற்றையே வெளிக்கொணர்வர்
12. அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.
13. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
14. மரம்நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும்கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.
15. விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது எனஉறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்
16. நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்என்றுகூறினார்
17. உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்.
18. ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும்கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.
19. அப்பொழுது அவர் மிகச்சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச்சொல்கிறேன் எனப்பதிலளிப்பார்
20. விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்தநாளில் வருவார் என உங்களுக்குத்தெரியாது
21. நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டுநெருப்பில் எறியப்படும்.
22. அதற்கு அரசர், மிகச்சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச்சொல்லுகிறேன்' எனப்பதிலளிப்பார்.
23. அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது அந்தமேகத்தினின்று என் அன்பார்ந்தமைந்தர் இவரே இவர் பொருட்டு நான்பூரிப்படைகிறேன். இவருக்குச்செவிசாயுங்கள்' என்று ஒருகுரல் ஒலித்தது
24. ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வதுபோல மானிடமகனின் வருகையும் இருக்கும்
25. இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக்குணமாக்கினார்.
26. ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்கநாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்
27. ஆகவே நீங்கள் பேசும்போது ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச்சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.
28. மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறுகிடைக்காது.

29. வாய்க்குள் செல்வது மனிதரைத்தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும் என்றார்
30. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தைநிறைவேற்றுவவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் என்றார்
31. நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால்காட்டுங்கள்
32. மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம்வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன அவர் தம்வாழ்வுக்கு ஈடாக எதைக்கொடுப்பார்
33. அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச்சேர்த்துக் கொடுக்கப்படும்
34. அவர்தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச்சேர்ப்பார்கள்.
35. தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.
36. நான் உங்களுக்குச் சொல்கிறேன் ஒருபெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம்செய்தாயிற்று
37. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறுபெற்றோர் என்றார்.
38. உங்கள் மனம் ஆர்வமுடையதுதான் ஆனால் உடல்வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுகங்கள்.
39. உன் முழு இதயத்தோடும், முழுஉள்ளத்தோடும் முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து
- 40.பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.

**ஊ) பொருத்துக:- (A க்கு பொருத்தமான விடையை B லிருந்து கண்டுபிடித்து பொருத்துக)**

**ம.பெ. 1X10=10**

**எடுத்து காட்டு**

16இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத்தேயு 5:15-16)

**கேள்வி: ஒளி**

**விடை: நற்செயல்**

**A**

**B**

- |                               |  |
|-------------------------------|--|
| 1. திருமுழுக்கு யோவான்- இயேசு | 1. பேதுரு  |
| 2. எருசலேம்                   | 2. இயேசு   |
| 3. இயேசு                      | 3. என்னைப் பின்பற்றி வா                                    |
| 4.கோவிலைவிடப் பெரியவர்        | 4. பேரரசரின்நகரம்  |
| 5.விண்ணரசில்பெரியவர்          | 5. எழுபதுதடவை ஏழுமுறை                                      |
| 6. மத்தேயு                    | 6. ஒலிவமலை   |
| 7. மன்னிப்பு                  | 7. கிறிஸ்து  |
| 8. ஆசிரியர்                   | 8. மீட்பார்  |
| 9. புகழ்ப்பாடல்பாடி           | 9. கட்டளைகள் அனைத்தையும்கடைப்பிடித்துக் கற்பிக்கிறவர்      |
| 10. மனம்நொந்துஅழுதார்         | 10. மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது |

## நற்செய்தி ஒளி வினா விடை ஒழுங்குகள்

1. வார்த்தையான இயேசுவின் அன்பில் நாம் இணைந்து வாழ்ந்து மகிழ
2. இதில் போட்டி மனப்பான்மையோடு அல்லாமல் இறைவார்த்தை அனுபவத்தில் வளர என்ற மனநிலையோடு பங்குகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
3. ஒவ்வொருவரும் தனிதனியாக விடை கண்டுபிடித்து எழுதவேண்டும்
4. ஒரு குடும்பத்திலிருந்து எத்தனை நபர் வேண்டுமானாலும் பங்குகொள்ளலாம்.
5. இதில் சிறியோர் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பங்குகொள்ளலாம்
6. யாரும் எளிய முறையில் அறிய உதவும் Google Serch வாயிலாக விடை கண்டுபிடிக்காமல் திருவிவிலியம் வாசித்து பதில் சொந்தமாக கண்டுபிடித்து எழுதவேண்டும்
7. whats App ல் அனுப்பப்பட்டிருக்கும் இந்த நற்செய்தி ஒளி வினாவிடைக்கு விடை ஒவ்வொருவரும் தனி காகிதத்தில் எழுதி தரவேண்டும் (எழுத வேண்டிய முறை கீழே தரப்பட்டுள்ளது)
8. whats App ல் அனுப்பப்பட்டிருக்கும் இந்த நற்செய்தி ஒளி வினாவிடை whats App ல் பார்த்து எழுத முடியாதவர்களுக்கும் அல்லது வினா தாள் வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும் இதன் print copy நமது பங்கு அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
9. விடை எழுதும் காகிதத்தில் உங்கள் பெயர் வயது அலைபேசி எண் மற்றும் அன்பிய எண் தவறாமல் எழுதவேண்டும்
10. இந்த நற்செய்தி ஒளி வினா print copy நமது பங்கு அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்பவர்களுக்கு வேண்டுமானால் தனி காகிதத்தில் எழுதாமல் இதில் தானே விடை எழுதி கொடுக்கவும் அனுமதியுண்டு.
11. எழுதி கொடுக்க குறிப்பிட்டிருக்கும் நாளுக்குள் விடை எழுதி உங்கள் அன்பிய பொறுப்பாளிடம் கொடுக்கவேண்டும் அன்பிய பொறுப்பாளர்கள் அதை அடுத்தநாள் பங்கு அலுவலகத்தில் அருட்தந்தையிடம் ஒப்படைக்கவேண்டும்.
12. குறிக்கப்பட்ட நாளுக்குபின் வரும் விடை தாள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
13. ஊக்குவிக்கும் பண்புடன் இந்த நற்செய்தி ஒளி வினாவிடை பரிசுகள் மூன்று பிரிவாக வயது வரம்பில் பிரிக்கப்படும் (1. 10 வயது முதல் 20 வயது வரை 2. 21 வயது முதல் 30 வயது வரை 3. 31 வயதும் அதற்கு மேலும்)
14. வயது வரம்பை அன்பிய பொறுப்பாளர் உறுதி செய்து தரவேண்டும்
15. ஒவ்வொரு வயது வரம்பிலும் முதலிடத்தில் வருபவர்களில் 3 நபருக்கு அதிகமாக இருந்தால் 3 நபர் முதல் பரிசிற்கும் இரு நபர் ஊக்க பரிசிற்கும் குலுக்கல் முறையில் தேர்ந்து கொள்ளப்படுவார்கள். ஒருவேளை 3 நபரோ அதற்கு அதிகமாகவோ நபர் முதலிடத்தில் இல்லை என்றால் மதிப்பெண் வாரியாக முதலிடம் எடுப்பவருக்கு முதல் பரிசும் அடுத்த இரண்டு இடத்தில் வருபவர்களுக்கு ஊக்க பரிசும் வழங்கப்படும்.
16. உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் இந்த நற்செய்தி ஒளி வினாவிடையை பற்றி சொல்லி அவர்களையும் இதில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

விடை எழுதும் காகிதத்தில் எழுதவேண்டிய குறிப்புகள் மற்றும் விவரங்கள்

நற்செய்தி ஒளி வினாவிடை  
புனித மத்தேயு நற்செய்தி  
புனித தோமையார் பங்கு  
தூத்தார்

பெயர்

அலைபேசி எண்

வயது

அன்பிய எண்

**விடைகள் காகிதத்தில் எழுதவேண்டிய முறை**

கேள்வியின் தலைப்பை எழுதி விடையை எண் வரிசையாக எழுதவேண்டும்

அ) கீழே தரப்பட்டுள்ள இறைவசனம் யார் யாரிடம் கூறியது என்பதை எழுதுக:-

**எடுத்து காட்டு**

விடை: வானதூதர் அப்பெண்களிடம்

1

ஆ) தரப்பட்டுள்ள வசனத்தின் அடுத்த வசனத்தை கண்டுபிடித்து கீழே எழுதுக ?

இதற்கு பதில் எழுதும்போது அடுத்த வசனத்தை காகிதத்தில் எழுதி வசனத்தின் அதிகாரம் மற்றும் இரண்டு வசனத்தின் எண்களும் எழுதவேண்டும்

**எடுத்து காட்டு**

விடை: நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் என்று கூறினார். (புனித மத்தேயு 28:19-20)

1.

இ) கேட்கப்பட்டுள்ள கேள்விகளையும் கீழே தரப்பட்டுள்ள விடைகளையும் நன்றாக வாசித்து புரிந்துகொண்டு கேள்விக்கு பொருத்தமான விடையை தரப்பட்டுள்ள விடையிலிருந்து கண்டு பிடித்து எழுதுக:-

**எடுத்துக்காட்டு**

விடை: மீக்கா -5 ம் அதிகாரம் 2-ம் வசனம்

1. விடை

ஈ) கீழே தரப்பட்டுள்ள வார்த்தையை சொன்னது யார் என்பதை கண்டுபிடித்து எழுதுக ?

**எடுத்துக் காட்டு**

விடை: தொழுநோயாளர்

1.

உ) கீழே தரப்பட்டுள்ள இறைவார்த்தையின் அதிகாரம் மற்றும் வசனத்தின் எண் எழுதுக?

**எடுத்து காட்டு**

புனித மத்தேயு 12:12

1.

ஊ) பொருத்துக? (A க்கு பொருத்தமான விடையை B லிருந்து கண்டுபிடித்து பொருத்துக)

**எடுத்து காட்டு**

விடை: நற்செயல்

1.